

நஷனல் டிவலப்மென்ட் பாங்க் (NDB) எதிர்மாறான திட்டமிடுகை - நியதிகளும் நிபந்தனைகளும்

- (1) பெருந்தொகையாக உள்ள பணத்தொகை:
- (2) காலப்பகுதி:
- (3) எதிர்மாறான திட்டமிடுகைக் கணக்கு இலக்கம்:
- (4) கணக்கு வைத்திருப்பவரின் பெயர்:
- (5) முன்னர் உடன்பட்டுக்கொள்ளப்பட்ட தவணைக் கட்டணப் பெறுமதி:
- (6) தவணைக் கட்டண கொடுப்பனவு திகதி:
- (7) நன்மைபெறுநரின் கணக்கு இலக்கம்:
- (8) நன்மைபெறுநரின் கணக்கின் பெயர்

1. இவ் நியதிகள் மற்றும் நிபந்தனைகள் ஆனவை ("நியதிகள் மற்றும் நிபந்தனைகள்") வங்கியினால் குறிப்பாகத் தரப்பட்ட அளவிற்கு தவிர, நஷனல் டிவலப்மென்ட் பாங்க் பிஎஸ்சி ("வங்கி / NDB") இன் எதிர்மாறான திட்டமிடுகை திட்டங்களிற்கு ("எதிர்மாறான திட்டமிடுகை") ஏற்புடையதாதல் வேண்டும்.

2. பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட எவரேனும் தனியாள் தனியாகவோ அல்லது மற்றொருவருடன் கூட்டாகவோ ("கணக்கு வைத்திருப்பவர்") எதிர்மாறான திட்டமிடுகையின் கீழ் வைப்பொன்றைச் செய்து எதிர்மாறான திட்டமிடுகை கணக்கொன்றை திறக்கலாம் ("கணக்கு என்பது NDB எதிர்மாறான திட்டமிடுகைக் கணக்கு")

3. மேற்சொல்லப்பட்ட கணக்கில் ஒரு பெருந்தொகையாகவுள்ள பணம் (பெருந்தொகையாகவுள்ள பணத்தொகை) வைப்புச் செய்வதன் மேல் NDB எதிர்மாறான திட்டமிடுகைக் கணக்கு திறக்கப்படும் என்பதுடன் அதன் பின்னர் கணக்கு வைத்திருப்பவருக்கு / கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு NDB எதிர்மாறான திட்டமிடுகைச் சான்றிதழ் வழங்கப்படுதல் வேண்டும். அத்தகைய சான்றிதழ் கணக்கு

வைத்திருப்பவரினால்/ கணக்கு வைத்திருப்பவர்களினால் தக்கவைக்கப்படுதல் வேண்டும். அதன் பாதுகாப்பு கணக்கு வைத்திருப்பவரின் / கணக்கு வைத்திருப்பவர்களின் பொறுப்பாகும். கணக்கு வைத்திருப்பவர் முதிர்வுக்கு முன்னரான மீளப் பெறுதலைக் கோரும் பட்சத்தில் இச் சான்றிதழை ஒப்படைப்பது கட்டாயமானதாதல் வேண்டும். கணக்கு வைத்திருப்பவர் / கணக்கு வைத்திருப்பவர்கள் NDB எதிர்மாறான திட்டமிடுகைச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், திருடப்பட்டால் அல்லது இடம் தவறி வைக்கப்பட்டால் உடனடியாக வங்கிக்கு அறிவித்தல் வேண்டும் என்பதுடன் வங்கியானது ஏற்றுக்கொள்ளப்படற்பாலதான விளக்கத்துடன் செல்லுபடியான சத்தியக்கடதாசி ஒன்றைப் பெற்றதன் மேல் புதிய நகல் சான்றிதழ் ஒன்றை வழங்கலாம்.

4. பெருந்தொகையாகவுள்ள பணத்தொகையை செலுத்திய பின்னர், கணக்கு வைத்திருப்பவர் / அல்லது அவரால் / அவளால் பெயர்குறித்து நியமிக்கப்பட்ட எவரேனும் ஆள் ("நன்மைபெறுநர்") முன்னர் உடன்பட்டுக்கொள்ளப்பட்ட தேதியன்று வட்டியுடன் சேர்த்து ("தவணைக் கட்டணம்") பெருந்தொகையாகவுள்ள பணத்தொகையின் ஒரு பகுதியை உள்ளடக்கியதான மாதாந்த தவணைக் கட்டணத்தை பெறுதல் வேண்டும்.

5. பெருந்தொகையாகவுள்ள பணத்தொகையை ஏற்றுக்கொள்ளும் நேரத்தில் வங்கியினால் முடிவு செய்யப்பட்டவாறான நிலையான வட்டி வீதம் முழுக் காலப்பகுதியும் காலாவதியாகும் வரை கணக்கு மீதிக்கு ஏற்புடையதாதல் வேண்டும்.

6. தவணைக் கட்டணமானது வங்கியினால் மாதாந்த அடிப்படையில் செலுத்தப்படுதல் வேண்டும். எவ்வாறாயினும் கணக்கு வைத்திருப்பவர் தவணைக் கட்டணத்தின் தொடக்க தேதியை பிற்போடுவதற்கான கோரிக்கை விடுப்பதற்கு உரித்துடையவர் ஆவார்.

7. தவணைக் கட்டணமானது கணக்கு வைத்திருப்பவரது அல்லது நன்மைபெறுநரினது முன் அடையாளம் காணப்பட்ட NDB கணக்கில் அல்லது கணக்கு வைத்திருப்பவரால் கோரப்படக்கூடியவரான NDB யில் பேணப்படும் வேறு ஏதேனும் கணக்கில் வரவு வைக்கப்படுதல் வேண்டும்.

8. ஆரம்பத் தொகையாகவுள்ள பணத்தொகையினை வைப்பு செய்த பின்னர் கணக்கிற்கான ஏதேனும் வரவுகள் தடுக்கப்படுதல் வேண்டும்.

9. வங்கியின் வேறு ஏதேனும் நியதிகள் மற்றும் நிபந்தனைகளில் உள்ளடக்கப்பட்ட எதற்கும் முரணாக எது எவ்வாறிருப்பினும் NDB எதிர்மாறான திட்டமிடுகை கணக்கிற்கான கணக்குக் கூற்று கணக்கு வைத்திருப்பவரினால்/ கணக்கு வைத்திருப்பவர்களினால் வங்கிக்கு கடைசியாக உறுதிப்படுத்தப்பட்ட முகவரிக்கு காலாண்டுக்கு ஒரு முறை கணக்கு வைத்திருப்பவருக்கு / கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தபாலில் அனுப்பப்படும்.

10. கணக்கு வைத்திருப்பவர் / கணக்கு வைத்திருப்பவர்கள் மின் - கூற்றொன்றை தேர்ந்தெடுத்துள்ளார்/ தேர்ந்தெடுத்துள்ளார்கள் எனும் பட்சத்தில் , அவ் கணக்கு வைத்திருப்பவரின்/ கணக்கு வைத்திருப்பவர்களின் குறிப்பிடப்பட்ட மின் அஞ்சல் முகவரிக்கு மாதந்தோறும் மின்னஞ்சல் செய்யப்படும்.

11. கணக்கு திறக்கப்பட்ட மாதத்தை உடன்அடுத்துறும் மாதத்திலிருந்து தொடங்கும் மாதத்தின் நேரொத்த தேதியன்று அல்லது கணக்கு வைத்திருப்பவரால் குறிப்பிடக்கூடியவாறான மாதத்தின் அத்தகைய வேறு தேதியன்று தவணைக் கட்டணமானது செலுத்தப்படுதல் வேண்டும்; முதலாவது தவணைக் கட்டணம் தவிர அதில் முழு மூலதனத் தொகையும் விகிதாசாரப் படியான வட்டியும் உள்ளடக்குதல் வேண்டும்.

12. காலப்பகுதியின் போது கணக்கு வைத்திருப்பவர்/ கணக்கு வைத்திருப்பவர்கள் இறக்கும் பட்சத்தில் எதிர்மாறான திட்டமிடுகை முடிவுறுத்தப்படும். அத்தகைய நிகழ்வில் இறப்புத் தேதி வரையிலான தொகையாகவுள்ள பணத்தொகையின் மீதித் தொகையானது எவ்வாறாயினும் அதன் மீது ஏற்புடையற்பாலதான எவையேனும் நியதி சட்ட வரிகளுக்கும் மற்றும் அறவீட்டுக்கும் அமைய அல்லது (ஏற்புடையற்பாலவாறு) இலங்கைச் சட்டங்களின் படி ஒன்று திரண்ட வட்டியுடன் சேர்த்து, நியமத்தவருக்கோ அல்லது கூட்டுக் கணக்கு வைத்திருப்பவருக்கோ செலுத்தப்படும்.

13. கணக்கு வைத்திருப்பவர் நிலவுகின்ற பிடித்துவைக்கும் வரிக் (WHT) கழிப்பனவுகளுக்கு அமைய இருக்கின்ற பட்சத்தில், வட்டியானது பிடித்துவைக்கும் வரி (WAT) கழிப்பனவுகளுக்கு அமைய இருத்தல் வேண்டும். அத்துடன் இறப்பு நிகழும் பட்சத்தில், தொகையாகவுள்ள பணத்தொகையின் மீதித்தொகை அத்தகைய கழிப்பனவுகளுக்கு அமைய இருத்தல் வேண்டும்.

14. முதிர்வுக்கு முன்னரான மீளப் பெறுதல் அனுமதிக்கப்படும் ஆயின், அது முழுமையான தொகையாக உள்ள பணத்தொகையின் மீதி தொடர்பிலானதாக இருத்தல் வேண்டும். வங்கியினால் முடிவு செய்யப்பட்டவாறானதும் அதன் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டதுமான முதிர்வுக்கு முன்னரான மீளப்பெறுகைக் கட்டணம் ஒன்றை வங்கியானது ஏற்புடையதாக்கல் வேண்டும்.

15. வங்கியானது தவணைக் கட்டணக் கொடுப்பனவுக்கு உத்தரவாதம் அளிக்கின்றது; ஆயின் எதிர்மாறான திட்டமிடுகை தொடர்பிலான எல்லா நியதி நிபந்தனைகளும் இணங்கி ஒழுகப்படுகின்றன.

(அ) காலப்பகுதியின் கடைசி மாதத்தின் போது, முன்னர் உடன்பட்டுக்கொள்ளப்பட்ட தவணைக் கட்டணம் பெறுமதியானது, குறிப்பிட்ட மாதத்தின் முடிவில் உள்ளவாறு NDB எதிர்மாறான திட்டமிடுகை கணக்கில் எஞ்சியுள்ள கிடைக்கக்கூடியதான மீதிக்கு இணங்க சீர்செய்யப்படுதல் வேண்டும்.

16. கூட்டுக் கணக்குகள்:

(அ)ஒரு கூட்டு NDB எதிர்மாறான திட்டமிடுகை கணக்கு இருக்கும் பட்சத்தில், சான்றிதழில் முதன்மைக் கணக்கு வைத்திருப்பவரின் மற்றும் கூட்டுக் கணக்கு வைத்திருப்பவரின் பெயர்கள் இடம்பெறுதல் வேண்டும்.

(ஆ)கூட்டு NDB எதிர்மாறான திட்டமிடுகைக் கணக்கு வைத்திருப்பவர் இறக்கும் பட்சத்தில், வாரிசுரிமைக் கோட்பாடு மேலோங்கி நிற்பதால் வேண்டும் என்பதுடன்

உயிருடனிருக்கும் கணக்கு வைத்திருப்பவர் முதிர்வுக்காலம் வரை தவணைக் கட்டணத்தை பெறுவதற்கு உரித்துடையவர் ஆவார்.

17. காலப்பகுதி முடிவுறுவதன் மேலும் காலப்பகுதியின் கடைசி மாதத்தில் உள்ளவாறு கணக்கு மீதியின் கொடுப்பனவின் மேலும் NDB எதிர்மாறான திட்டமிடுகைக் கணக்கு மீதி பூச்சியமாக வருவதன் மேலும் சொல்லப்பட்ட கணக்கு வங்கியின் தன்னியக்க மூடுகைப் பொறிமுறையின் ஊடாக தன்னியக்கமாக மூடிவிடப்படுதல் வேண்டும்.

18. வங்கியின் வலைத்தளத்தில் முன் அறிவிப்பு வழங்குவதன் மூலம் இவ் நியதிகள் மற்றும் நிபந்தனைகளை எந்த நேரத்திலும் மாற்றுவதற்கோ அல்லது சேர்ப்பதற்கோ வங்கி உரிமை கொண்டுள்ளது என வாடிக்கையாளர் இத்தால் சம்மதிக்கின்றார் அல்லது ஒப்புக்கொள்கின்றார்.

மேலேயுள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகளை வங்கியினால் பெற்றுக் கொண்டதையும் எனக்கு / எங்களுக்கு விளக்கப்பட்டதையும், புரிந்து கொண்டதையும் நான்/ நாங்கள் இத்தால் உறுதிப்படுத்துகின்றேன்/ உறுதிப்படுத்துகின்றோம். அத்துடன் அவற்றுடன் உடன்படுகின்றேன்/ உடன்படுகின்றோம்.

.....	
முதன்மைக் கணக்கு வைத்திருப்பவரின் கையொப்பம்	கூட்டுக் கணக்கு வைத்திருப்பவரின் கையொப்பம்
கணக்கு வைத்திருப்பவர்	முதலெழுத்துக்களுடன்பெயர்:
முதலெழுத்துக்களுடன்பெயர்:	திகதி:
திகதி:	